

**February 14, 2025**

National Stock Exchange of India Limited The Listing Department Exchange Plaza, 5 <sup>th</sup> Floor Plot C 1 – G Block Bandra-Kurla Complex, Bandra (E) Mumbai 400 051 Scrip Code: SHRIRAMPPS	BSE Limited Dept of Corporate Services Phiroze Jeejeebhoy Towers Dalal Street, Fort Mumbai 400 001 Scrip Code: 543419
---	--

Dear Sir/Madam,

**Sub: Newspaper Publication – Financial Results.**

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find attached the newspaper publication of Unaudited Financial results for the quarter and nine months ended December 31, 2024 published in Makkal Kural in Tamil newspaper and Trinity Mirror in English newspaper on February 13, 2025 and Financial Express in English newspaper on February 14, 2025.

We request you to take the above information on record.

Thanking you.

Regards

For Shriram Properties Limited

K. Ramaswamy  
Company Secretary & Compliance Officer  
ACS 28580



“சினிமாக்கதாசிரியர்களுக்கு ஏஜென்டா தோழிநூட்டம் எதிரியா?”  
‘க்ராம்’ நாவலாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர் விளக்கம்

சரித்திரக் கதைகளில் கூட தரில்லிங் சல்பென்சைக் காட்டியவர் அமரர் கல்கி

சென்னை, பிப் 13-  
“AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் உயர்ந்த கதைகளைத்தான் உருவாக்கும். ஆனால் கதைகளுக்கு உணர்வையும், ஜீவ்வையும் மனித வரல்களில் மட்டுமே மங்காமல் தர இயலும். எனவே எழுத்தாக்க கலைஞர்களுக்கு AI எதிரி அல்ல” என்று பிரபல நாவலாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர் தெளிவு பட்ட கூறினார்.

பட்டுக்கோட்டை பிரபாகரை எந்தக் கோணத்தில் பார்க்கும்? சிறுகதை ஆசிரியர், நாவல் ஆசிரியர், குறுநாவல் படைப்பாளியர், திரைக்கதாசிரியர், வசனக்கர்த்தா, இயக்குனரர், பேச்சாளர்...? கேள்விக்கு பதில் சொல்வது சற்றே சிரமம்.

பெரும்பகுதி திறமை சாலி, ஆரோக்கியமான படைப்பாளி, தாமதம் பட்டோடும் இல்லாத பண்பாளர், அடுக்காடுக்காக சாதனை மேல் சாதனை படைத்து விட்டு சாமான்யமாக காட்சி தரும் எளிமையின் நாயகன் என்று அடையாளம் காணலாம்.

“பேனாக்கள் பேரவை” எழுத்தாளர் என். சி. மோகன் தா சின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினரான கலந்துகொண்ட பட்டுக்கோட்டை பிரபாகருடனான கலந்துரையாடல் அனைவராலும் பெரிதும் ரசிக்கப்பட்டது.

பேனாக்கள் பேரவையின் நிர்வாக குழுவினர். என்.ஆர்.சம்பத், விஜி ஆர் கிருஷ்ணன், தயாளன் வெங்கடசாரம், உதயம்ராம், பூவேந்தன், ரவி நவீன், மடிப்பாக்கம் வெங்கட் மற்றும் அகிலா ஜீவாலா உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள். இடம்: மயிலாப்பூர் கற்பகவல்லி வித்யாலயா பள்ளி.

தந்தை சொல் கேட்டு...  
முதல் சிறுகதை “அந்த மூன்று நாட்கள்”, 1977 டிசம்பரில் பிரபல வார இதழில் ஆர். பிரபாகர் என்ற பெயரில் வந்தது. “பெயருக்கு முன்னால் இனிமையிலுக்கு பதிலாக ஊழின் பெயரை சேர்த்தால் என்ன...” என்று தந்தை ரதாக்கிஷ்ணன் சொன்ன யோசனையை ஏற்று பட்டுக்கோட்டை பிரபாகர் ஆனார்.

காதலை மையமாக வைத்து எழுதிய “தொட்டால் தொட்டும்...” கதைக்கு கிடைத்த அட்டகாசமான வரவேற்பு எதிரொலி இளகுகளின்



இதயங்களில் ஆழ வேர்விட்டார். கணேஷ் - வசந்த் : சுஜாதாவின் கதாபாத்திரங்களைப்போல அதே பாணியில் பரத் - சசீலா பாத்திரங்களை ‘க்ராம்’ நாவலில் புகுத்தி இருவரையும் வாசகர் நெஞ்சங்களில் நிரந்தரம் ஆக்கினார் என்று அறிமுக உரையில் குறிப்பிட்டார் என்.சி. மோகன்தால்.

எழுத்து நடையில் வித்யாசம், புது உத்தி வர்ணனை கொண்டு சிறுகதை எழுதுவது, வர்ணனை இல்லாமல் எழுதுவது, வசனம் மட்டும் வைத்தே எழுதுவது, நாவலுக்கு மூன்று முடிவுகளை கொடுப்பது, பாதி அத்தியாயத்தில் இருந்து நாவலை ஆரம்பிப்பது, ஒரே கதையில் இரண்டு கதைகளை சொல்வது, ஒரே கதையை வேறு வேறு பார்வையில் நகர்த்துவது... இப்படி பல்வேறு உத்திகளை கையாண்டது பட்டுக்கோட்டை பிரபாகரின் தனித்துவம்.

“இன்னொரு தாய்” என்ற கதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதும், சில கதைகள் தெலுங்கு கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இருப்பதும் இவரது மைக்கு பெருமை, இது மெய்! திருக்குறளுக்கு உரை “மரம்” சிறுகதையும், ‘கனவுகள் இல்லம்’ நாவலும் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக உள்ளது. இந்த படைப்புகளை ஆய்வு செய்து பல மாணவ மாணவிகள் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.

“இரண்டு வரி காவியம்” என்ற தலைப்பில் திருக்குறளுக்கு உரை எழுதியது இவருக்கு தனிச்சிறப்பு. **பாக்கியாஜிவன் உதவியாளர்** இயக்குனர் திரைக்கதை மன்னன் கே பாக்கியாஜிவன் உதவியாளராக

இருந்தவர். “அங்கே, இங்கே, எங்கே..?”, “ஜனனி - பிரபலி - மார்ச்சுவி” உள்ளிட்ட எண்ணற்ற “க்ராம்” நாவல்கள் இவரை “பிராம்” (முக்கிய) இடத்தில் நிறுத்தி இருக்கிறது, இன்றளவும் வாசகர்கள் மத்தியில்.

சரித்திர கதைகளில் கூட தரில்லிங், சல்பென்ஸ் அமைக்க முடியுமா என்ற கேள்விக்கு எந்த கதைக்கும் அவை தேவை தான் என்று சொல்லி, பொன்னியின் செல்வனில் கல்கி அந்த காலத்திலேயே சல்பென்ஸ் தரில்லிங் அமைத்துத் தானே கதை புனைந்தார் என்றார்.

கடந்து வந்த இலக்கிய திரைப்பட வாழ்க்கையில் அனுபவங்களை மலரும் நினைவுகளாய் வெளியிட்டு 90 நிமிடத்தில் உள்ளத்தை கொள்ளை அடித்தார் பட்டுக்கோட்டை பிரபாகர்.

**‘வாழ்க்கை இனிதானே’:**  
**சுபீரியன் புத்தகம்**  
நாணாவின் இசை நிகழ்ச்சியுடன் எழுத்தாளர் இனிதானே” நூல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் இலக்கியச் சேவையில் 55 வருடங்கள் கடந்திருக்கிற எழுத்தாளர் கே.ஜி. ஜவஹர் கவுரவிக்கப்பட்டார்.

நடிப்பதற்கு எத்தனையோ அழைப்புகள் பட்டுக்கோட்டை பிரபாகர் வீட்டுக்குக் கதவைத் தட்டியும், வேண்டாமே... என்று மறுத்துவிட்டார். பின் சினிமாவில் காமிராவுக்குப் பின் நிரந்தர முகாமிடவே ஆசையே தவிர காமிராவுக்கு முன் முகம் காட்ட அல்ல... 27ல் இருந்த அந்தக் கொள்கைப் பிடிப்பு 67லும் பட்டுக்கோட்டை பிரபாகரிடம் பாரக்கிறபோது... இவர்கள் வித்யாசமானவர்கள் பட்டியலில் இவருக்கும் ஓர் இடம் உண்டு.



துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இன்று நேரு இணையோர் மையம் மூலமாக தமிழ்நாட்டில் கலாச்சார, பண்பாட்டு பரிமாற்ற நிகழ்ச்சிக்காக வருகை தந்துள்ள ஜாக்கண்ட், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சந்தித்து தமிழ்நாட்டில் தங்கள் அனுபவங்கள் குறித்து கலந்துரையாடி குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இந்நிகழ்வில் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸர், ஆணையர் உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி மற்றும் நேரு இணையோர் மைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

**Kothari கோத்தாமி சுகர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் லிமிடெட்**  
புதிய அலுவலகம்: “கோத்தாமி ரிஸ்டர்ன்” நெ.115, மஹாத்மா காந்தி சாலை, தங்கப்பாக்கம், சென்னை - 600 034.  
CIN : L15421TN1960PLC004310 Phone No. 044-35225526 / 35225529  
Email: secdept@hckgroup.com Website: www.hckotharigroup.com/kscil

**31.12.2024 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் நடப்புக் காலத்திற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகள்**

நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, பிப்ரவரி 12, 2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில், டிசம்பர் 31, 2024 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் நடப்பு காலத்திற்கான நிறுவனத்தின் சட்டப்பூர்வ தணிக்கையாளர்களால் வழங்கப்பட்ட வரையறுக்கப்பட்ட மதிப்பாய்வு அறிக்கையுடன் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளையும் அங்கீகரித்தது.

தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள், மற்றும் வரையறுக்கப்பட்ட மதிப்பாய்வு அறிக்கை நிறுவனத்தின் இணையதளத்தில் [www.hckotharigroup.com/kscil/investors/quarterly-results](http://www.hckotharigroup.com/kscil/investors/quarterly-results) மற்றும் பங்குச் சந்தையின் இணையதளமான [www.nseindia.com](http://www.nseindia.com)-ல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நிதிநிலை முடிவுகளை பார்வையிடலாம்.



கோத்தாமி சுகர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் லிமிடெட்டுக்காக அர்ப்பணம் B. கோத்தாமி நிர்வாக இயக்குனர் DIN : 07117816

இடம் : சென்னை  
நாள் : 12.02.2025

குறிப்பு :  
மேற்கண்ட அறிவிப்பு, SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33 மற்றும் விதி 47(1)ன் படி உள்ளது.

**Shriram Properties ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் லிமிடெட்**  
புதிய அலுவலகம்: லட்சுமி நீலா என்ட். எம்.பி.சென்.3, பூத்ய என்.3, புகலூர் சாலை, திருச்சி, சென்னை - 600 017  
CIN : L72200TN2002PLC044560  
கார்ப்புரேட்டின் அலுவலகம் : ஸ்ரீராம் நகரம், எண்.31, T. சென்னை-பா.சாலை, 2வது பிர்ளா, தளர்சி நகர், பெங்களூரு - 560 080  
Tel. Ph. : +91-080-40229999 | Fax : +91-80-41236222 | Email ID : cs.sp@shriramproperties.com | Website: www.shriramproperties.com

**டிசம்பர் 31, 2024 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்பட்ட தனியான மற்றும் ஒருங்கிணைந்த நிதி முடிவுகள்.**

ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் லிமிடெட்டின் (“நிறுவனம்”) டிசம்பர் 31, 2024 உடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்பட்ட தனியான மற்றும் ஒருங்கிணைந்த நிதி முடிவுகள் மற்றும் நிறுவனத்தின் சட்டப்பூர்வ தணிக்கையாளர்களின் வரையறுக்கப்பட்ட மதிப்பாய்வு அறிக்கைகள் தணிக்கைக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, பிப்ரவரி 12, 2025 புதன் கிழமை நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில், செபி (பட்டியல் கட்டமைகள் மற்றும் வெளியீடு) தலைவர்கள் (தேவைகள்) விதிமுறைகள், 2015ன் விதிமுறை 33ன் படி அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய நிதி முடிவுகள் மற்றும் சட்டப்பூர்வ தணிக்கையாளர்களின் வரையறுக்கப்பட்ட மதிப்பாய்வு அறிக்கைகள் பிஎஸ்டி லிமிடெட் (BSE) ([www.bseindia.com](http://www.bseindia.com)), நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட் (NSE) ([www.nseindia.com](http://www.nseindia.com)) மற்றும் நிறுவனத்தின் இணையதளம் <https://www.shriramproperties.com/financials>-ல் கிடைக்கின்றன. டீமேட் கொடுக்கப்பட்டுள்ளபடி QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமும் இதை பார்க்கலாம்;

**W.S. INDUSTRIES (INDIA) LIMITED**  
Registered Office : 108, Mount Poonamallee Road, Porur, Chennai 600 116  
CIN : L29142TN1981PLC004568

**STATEMENT OF STANDALONE AND CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER 2024**  
(Under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015)  
Rs in Lakhs

S. No.	PARTICULARS	STANDALONE			CONSOLIDATED		
		QUARTER ENDED	NINE MONTHS ENDED	QUARTER ENDED	QUARTER ENDED	NINE MONTHS ENDED	QUARTER ENDED
		31st Dec 2024	31st Dec 2024	31st Dec 2023	31st Dec 2024	31st Dec 2024	31st Dec 2023
1	Total income from operations (net)	6648.58	20068.07	11952.52	6700.17	20228.90	11952.52
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional Extraordinary Items)	(386.60)	891.93	1391.26	(381.31)	877.23	1390.77
3	Net Profit / (Loss) for the period (before Tax, after Exceptional Extraordinary Items)	(2373.74)	891.93	1391.26	(381.31)	877.23	1390.77
4	Net Profit / (Loss) for the period (after Tax, after Exceptional Extraordinary Items)	(2373.74)	(1369.53)	1391.26	(2368.45)	(1611.23)	1390.77
5	Total Comprehensive income for the period (Profit/Loss) for the period (after Tax) and other Comprehensive income (after Tax)	(2370.80)	(1362.34)	1391.90	(2365.51)	(1597.04)	1391.41
6	Equity Share Capital	8538.36	8538.36	4701.16	8539.36	5032.82	4701.16
7	Reserves excluding Revaluation reserves	25481.45	25481.45	4390.78	11601.27	12539.36	4394.31
8	Earnings Per Share Weighted Average (for continuing and discontinuing operations) of ₹ 10/- each)						
a) Basic		(4.11)	(2.47)	2.85	(4.04)	(2.74)	2.85
b) Diluted		(4.08)	(2.47)	2.80	(4.01)	(2.74)	2.79

1. The above is an extract of the detailed format of Quarter and nine months ended 31st December 2024 unaudited financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Unaudited Financial Results for the quarter and nine months ended 31st December 2024 are available on the Stock Exchange Websites. ([www.nseindia.com](http://www.nseindia.com) and [www.bseindia.com](http://www.bseindia.com)) and on the Company's website ([www.wsindustries.in](http://www.wsindustries.in))

2. The above Unaudited results were reviewed by the Audit Committee on 11th February 2025, approved and taken on record by the respective Board at its meeting held on 12th February 2025, in terms of Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015.

3. The Group financial results for the Quarter and nine months ended 31st December 2024 are prepared in accordance with the recognition and measurement principles laid down in Ind AS prescribed under Section 133 of the companies Act, 2013 read with relevant Rules issued thereunder.

4. The group continues to prepare its Accounts and the Statement of unaudited financial results on a 'going concern' basis of accounting.

5. Figures have been regrouped/reclassified wherever necessary, to conform to this period's classifications.

**STANDALONE:**

6. During the quarter and nine months ended under review:  
i. The company has converted 2552000 warrants to fully paid equity shares on 21st May 2024  
ii. The company has converted 1902654 warrants to fully paid equity shares on 20th June 2024  
iii. The company has issued 2533798 Equity Shares on 5th September 2024.  
iv. The company has issued 2434786 warrants on 5th September 2024.

7. Land at Porur to the extent of 6.53 Acres has been transferred during the previous year to subsidiary M/s WSI Falcon Infra Projects Private Limited (formerly WSI Insulators Private Limited) as a part of joint venture agreement entered for development of IT park.

8. During the financial year 2022-23 long outstanding overseas creditors and debtors with credit balances pertaining to the discontinued Electro-porecelain products division and continuing business of turnkey projects from erstwhile operations amounting to Rs.555 Lakhs have been written back.

9. The company operates primarily in Infra segment and accordingly the company is not required to present segment information.

10. The Company had participated in an e-auction on 09.03.2023 pursuant to which the Company stood as the successful bidder and purchased the land Being an auction under SARFAESI, a Sale Certificate was issued confirming the ownership and possession on 27.03.2023. Accordingly, the Company had remitted the sale consideration of Rs. 107.35 Crores which was recognised as capital advance during the financial year 2022-23 pending registration of the Sale Certificate with Sub Registrar Office of Suvnarachattam. During the current year pursuant to the order of High Court of Madras directing the Registrar to register the land in the name of the company, said land has been Capitalised during the previous year.

11. During the previous financial year, the Company had claimed a long-term capital gain exemption under Section 47 of the Income Tax Act, 1961, in respect of the transfer of its land to one of its wholly owned subsidiaries. However, during the current quarter, with the induction of a new investor into the subsidiary, the said relationship as a wholly owned subsidiary ceased to exist. Consequently, the previously exempted capital gain became taxable. As a result, the Company has recognized a capital gain tax liability amounting to ₹1689.87 lakhs in the current quarter

12. Exceptional item for the financial year 2023-24 includes:  
(i) Receipt of compensation from NHAI amounting to Rs.53.67 Lakhs with regards to Bangalore land  
(ii) Non-refundable deposit net of GST amounting to Rs.82.00 Lakhs received on account of leasing of Bangalore land to give easement right giving access through the property. Entire amount has been recognised as revenue during the previous year.  
(iii) Profit on Sale of the Land at Porur to the extent of 6.53 Acres, transferred during the previous year to subsidiary M/s WSI Falcon Infra Projects Private Limited (formerly WSI Insulators Private Limited) as a part of joint venture agreement entered for development of IT park, is amounting to Rs. 11518.14 Lakhs.  
(iv) Provision for contract losses Rs. 148.00 Lakhs pertains to erstwhile Turnkey Project Business.  
(v) Interest cost on Gujarat VAT Rs.42.26 Lakhs pertains to erstwhile Turnkey Project Business.

13. The company has incorporated on 30th December 2023 a wholly owned subsidiary in the name of WSI-P&C Verticals Private Limited.

**CONSOLIDATED:**

14. The Consolidated financial statements relate to W.S. Industries (India) Limited (the Parent Company), and its Subsidiary Companies. The Parent Company with its subsidiaries constitute the Group.

15. During the current quarter on account of investment from Prestige Exora Business park Limited on 30th December 2024 in M/s. WSI Falcon Infra Projects Private Limited, percentage of holding of W.S. Industries (India) Limited in subsidiary is reduced to 51% from 100%.

16. The Subsidiary Companies considered in the consolidated financial statements are M/s WSI-P&C Verticals Private Limited and M/s WSI Falcon Infra Projects Private Limited (formerly WSI Insulators Private Limited), whose country of incorporation are in India and the percentage of voting power by W.S. Industries (India) Limited are 100% and 51% respectively.

17. The Group is not required to provide Segment Reporting under the criteria specified in IND AS 108.

Scan QR code for complete Financial Results:

For W. S. INDUSTRIES (INDIA) LIMITED  
SEYDURAI NAGARAJAN  
CHAIRMAN  
DIN: 07360678

Place: Chennai  
Date: 12th February 2025

**பெயர் மாற்றம்**  
நான், **RAMU.M**  
குடும்ப மாரியிய்யன்  
பிறந்த தேதி: 13.12.1967  
பிறந்த ஸ்டாட்ம்: காஞ்சிபுரம்  
வசிப்பிடம் எண். 3/246  
எம்.கி. ரத்தினசேகர் நேரு,  
தாண்டிமங்கலம்,  
உத்தரகண்ட், ரோஹித்தகர்ஷ்டர்,  
சென்னை - 600 119.  
இனி முதற்பெயர்  
**RAMAN.M**  
என்று அறிவிக்கப்படுகிறது.  
**RAMU.M**

**SPL-J JUDGE SCC BEFORE THE MOTOR ACCIDENT CLAIMS TRIBUNAL AT CHENNAI**  
O.P.No: 5219 of 2024  
V.Malarkodi ...Petitioner  
-Vs-  
1.R.Saravanan alais Kalyanasundram  
2.United India Ins Co Ltd  
3.I C Mohan  
4.National Ins Co Ltd  
5.The Managing Director Truchirapalli Region Trnstc Kurubaknam. ...Respondents  
K.O. R1  
R.Saravanan Alais Kalyanasundram S/o.Padalingam, No.48,Nadu Street, V.Paranganipost, Vanur Taluk, Viluppuram-605111.  
Above case was posted on 19/03/2025 in your appearance. Before the Hon'ble Court SPL-J Judge Small Causes Court at Chennai 10:30 am either in person or through gone counsel without fail failing which the matter will be decided in your absence.

**M/s. SARAVANA BHAVA ASSOCIATES C.BALASUBRAMANIAN COUNSEL FOR PETITIONER**

**IN THE HON'BLE RENT COURT AT CHENNAI (Small Causes Court at Chennai)**  
R.L.T.O.P. No. 511 of 2024  
Mr. ALIASGAR HARARWALA, S/o. Mr. Roshan Hararwala, Residing at Sindur Paradise, Flat No. 203, No. 7374, Medavakkam Tank Road, Kilkapuk, Chennai-600 010.  
...APPLICANT  
Versus  
M/s. RAJKIRTI HEALTHCARE PRIVATE LIMITED, Rep. by its Director: Mr. R. Muthuvel, No.18/3A, Halls Road, Vijay tower, Kilkapuk, Chennai-600 010.  
...RESPONDENT  
Please take notice that the above R.L.T.O.P. No. 511 of 2024 was filed by my client ALIASGAR HARARWALA against the Respondent M/s. RAJKIRTI HEALTHCARE PRIVATE LIMITED. Rep. by its Director: Mr. R. Muthuvel for failure to enter into tenancy agreement. Wherein the above matter came up for hearing on 10.02.2025 before the XIII RENT COURT AT CHENNAI (Small Causes Court at Chennai) and the Hon'ble Court was pleased to order paper publication.  
Therefore, you hereby directed to appear before the said Court at 10.30 a.m. on 21.02.2025 either in person or through a Pleader, failing which the matter will be decided in your absence.  
**S. RAMESH KUMAR ADVOCATE**

இயக்குனர்கள் குழு உத்தரவுப்படி ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் லிமிடெட்டிற்காக ருரளி M தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் DIN: 00030096

இடம் : 12 பிப்ரவரி 2025  
இடம் : பெங்களூரு

**சுவிட்ச்சிங் டெக்னாலஜிஸ் குர்தர் லிமிடெட்**  
புதிய அலுவலகம் : 19 & 110, சிறப்பு பொருளாதார மண்டலம், MEPZ, கடப்பேரி, தாம்பரம், சென்னை 600 045  
CIN : L29142TN1988PLC015647 Email\_id: stgindia@stg-india.com Website: www.switchingtechnologiesuntherttd.com  
31 டிசம்பர், 2024ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்பட்ட தனியான நிதிநிலை முடிவுகள் அறிக்கை (கு. லட்சத்தில்)

விவரங்கள்	முடிந்த காலாண்டு		முடிந்த ஒன்பது மாதங்கள்		முடிந்த ஆண்டு
	31.12.2024 (தணிக்கை யாகரத்து)	30.09.2024 (தணிக்கை யாகரத்து)	31.12.2023 (தணிக்கை யாகரத்து)	31.12.2023 (தணிக்கை யாகரத்து)	31.03.2024 (தணிக்கை யாகரத்து)
<b>வருமானம்</b>					
மேல்பாடுகள் மூலம் வருமானம்	200.65	197.81	189.18	584.70	672.75
இதர வருமானம்	(5.78)	3.71	(8.41)	0.66	7.46
<b>மொத்த வருமானம்</b>	<b>194.87</b>	<b>201.52</b>	<b>180.77</b>	<b>585.36</b>	<b>680.21</b>
<b>செலவுகள்:</b>					
(a) பயன்படுத்தப்பட்ட பொருட்களுக்கான செலவு	138.45	158.94	204.12	441.44	667.09
(b) முழுமை பெற்ற பொருட்களின் சலுகல் மற்றும், தொடர்பு நடைபெற்று வரும் செலவுகள் மற்றும் வந்தக இருப்பு	14.32	12.46	2.42	10.25	4.42
(c) ஊழியர் தல செலவுகள்	150.30	141.84	148.61	439.69	433.73
(d) தேய்மானம் மற்றும் கடன் தீர்த்தல் செலவுகள்	2.15	2.12	2.09	6.33	5.78
(e) இதர செலவுகள்	67.60	77.49	153.80	219.94	288.96
<b>மொத்த செலவுகள்</b>	<b>372.81</b>	<b>392.84</b>	<b>512.03</b>	<b>1,117.64</b>	<b>1,399.99</b>
<b>கிடைக்காத அட்டிசுகள் மற்றும் வரிக்கு முன் லாபம்</b>	<b>(177.94)</b>	<b>(191.33)</b>	<b>(331.26)</b>	<b>(532.28)</b>	<b>(719.78)</b>
<b>கிடைக்காத அட்டிசுகள்</b>	-	-	-	-	(561.54)
<b>வரிக்கு முன் லாபம்</b>	<b>(177.94)</b>	<b>(191.33)</b>	<b>(331.26)</b>	<b>(532.28)</b>	<b>(719.78)</b>
ஒத்தி வைக்கப்பட்ட வரி	-	-	-	-	-
தொடர் செயல்பாடுகளில் காலத்திற்கான லாபம்/(நஷ்டம்)	(177.94)	(191.33)	(331.26)	(532.28)	(719.78)
<b>மொத்தப் பட்டிமேல்களில் காலத்திற்கான லாபம்/(நஷ்டம்)</b>	<b>-</b>	<b>-</b>	<b>-</b>	<b>-</b>	<b>(319.19)</b>
இதர விவரண வருமானம்					
(a) லாபம் அல்லது நஷ்டம் என்று முடிவடைப்படுத்தப்படாத பொருட்கள்	0.000	0.000	0.000	0.000	0.000
சலுகை : மறுவகைப்படுத்தப்பட்ட பொருட்கள்	0.000	0.000	0.000	0.000	(14.90)
தொடர்பான வருமான வரி லாபம் அல்லது நஷ்டம்	0.000	0.000	0.000	0.000	0.000
<b>மொத்தம் இதர விவரண வருமானம்</b>	<b>0.000</b>	<b>0.000</b>	<b>0.000</b>	<b>0.000</b>	<b>(14.90)</b>
<b>காலத்திற்கான மொத்த விவரண வருமானம் லாபம்/(நஷ்டம்) மற்றும் காலத்திற்கான இதர விவரண வருமானத்தை உள்ளடக்கி உள்ளது</b>	<b>(177.94)</b>	<b>(191.33)</b>	<b>(331.26)</b>	<b>(532.28)</b>	<b>(719.78)</b>
<b>சாப் பங்கு முதலீடுகள் (ரூப. மதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10/-)</b>	<b>245.00</b>	<b>245.00</b>	<b>245.00</b>	<b>245.00</b>	<b>245.00</b>
<b>கூடுதல் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட இருப்பு நிலைக் குறிப்பில் உள்ளபடி சிசுக்கள் (முறுமுதிட்டு சிசுக்கள் நீக்கலாக)</b>	<b>(812.49)</b>	<b>(812.49)</b>	<b>(478.40)</b>	<b>(812.49)</b>	<b>(812.49)</b>
ஒரு பங்கு சம்பந்தம்					
1) அடிப்படை	(7.26)	(7.81)	(13.52)	(21.73)	(29.38)
2) பலமிழித்தது	(7.26)	(7.81)	(13.52)	(21.73)	(29.38)

டிசம்பர் 31, 2024 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்கள் மற்றும் செப்டம்பர் 30, 2024 அன்று முடிவடைந்த காலாண்டுகளை இருப்புநிலைகள், மார்ச் 31, 2024 அன்று முடிவடைந்த ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலைக் குறிப்பின்படி இருப்புநிலைகளையும், டிசம்பர் 31, 2023 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும்

# Utkarsh Small Finance Bank launches 15 banking outlets nationwide

Tiruchi, Feb 13: Utkarsh Small Finance Bank Limited proudly celebrates its 8th anniversary, a milestone that showcases its progress and unwavering commitment to financial inclusion. From its beginnings in 2017, the Bank has expanded its footprint growing into a network of 1043 banking outlets across India. To commemorate this remarkable journey, the Bank is launching multiple new Banking outlets on its anniversary, bringing its trans-

formative banking services closer to even more communities namely. Govind Singh, MD & CEO, Utkarsh Small Finance Bank Limited stated. "Our 8th anniversary marks a proud moment in our pursuit of consistent growth and service excellence. In our journey towards creating an indelible mark across the country with 1043 banking outlets, we have had the privilege to gain the unwavering trust and support of our customers that has enabled us to become one of the leading

Small Finance Bank in the country. They launched of 15 new outlets on this day of our 8th Anniversary, including our first in the state of Sikkim, which now takes us to being present in 27 States & Union Territories, reinforces our dedication to serving communities across India. By offering accessible and innovative banking solutions, we are committed to fostering financial empowerment and contributing to the socio-economic development of the regions we serve."

## PMI calls for eradicating black market

Cuddalore, Feb 13: On Anti-Smuggling Day 2025, Philip Morris International Inc.'s (PMI) India affiliate, IPM India calls for cross-sector,

international collaboration to eradicate black market tobacco trade, fundamental for safeguarding India's economic interests, national security and public health.

Our efforts are concentrated on securing our supply chain and protecting our products via technology and innovation: from multiple applications of authentication and security technologies to track and trace our products across the supply chain. It is crucial to eliminate illicit tobacco trade and only through cross sectoral collaboration, partnerships and stringent law enforcement, we can achieve real change."

## GJEPC, IIT-M host Vajra Industry Research

Chennai, Feb 13: The Gem & Jewellery Export Promotion Council (GJEPC) and InCent-LGD - IIT Madras, with the support of the Ministry of Commerce & Industry, Government of India, organized "Vajra Industry Research and Academic Meet" (Vairam 2025) on 10th February at IITM Research Park, Chennai.

This event was first of its kind in the lab-grown diamond (LGD) sector, bringing together industry thought leaders, researchers, and government officials to explore the potential and future advancements in lab-grown diamonds.

The meeting underscored India's commitment to developing indigenously designed CVD (Chemical Vapor Deposition) and HPHT (High Pressure High Temperature) systems for lab-grown diamond production. VAIRAM 2025 was supported by the Gemological Institute of America (GIA), with the International Gemological Institute (IGI) as the Associate Partner and Economic Law Practice (ELP) as the Co-Partner.

The inaugural session witnessed the presence of eminent dignitaries, including Prof. V Kamakoti, Director, IIT Madras; Prof. M S Ramachandra Rao, InCent-LGD, IIT Madras; Manish Jiwani, Co-Convener - LGD Committee, GJEPC; and Sabyasachi Ray, Executive Director, GJEPC, along with several industry experts.

# vivo partners NCERT, IIT-M for technology and innovation iInitiative

Chennai, Feb 13: vivo, the innovative global smartphone brand, has formed strategic partnerships with the Central Institute of Educational Technology - NCERT (CIET-NCERT), IIT Madras Pravartak Technologies Foundation, and UN Global Compact Network India (UN GCNI) for its flagship CSR program, vivo Ignite: Technology and Innovation Initiative (T&I initiative).

These collaborations are set to further elevate T&I Initiative, which focuses on empowering India's

youth, particularly students from grades 8-12, by providing them with resources, mentorship, and platforms needed to tackle some of the world's most pressing societal challenges through innovative solutions.

These partnerships represent a confluence of expertise, creating a dynamic ecosystem to inspire innovation and drive meaningful change.

Geetaj Channana, Head of Corporate Strategy, vivo India, said, "At vivo, we believe in the transformative power of collaboration. By

joining forces with CIET-NCERT, IITM Pravartak Technologies Foundation, and UN Global Compact Network India, we aim to amplify the impact of vivo Ignite, empowering young innovators to design meaningful, tech-driven solutions for societal challenges. This partnership is not just an alliance but a shared commitment to creating a sustainable future by equipping India's youth with the tools and guidance they need to succeed."

He added, "Through vivo Ignite, we aim to



bridge the gap between ambition and execution, turning ideas into tangible, scalable solutions that drive positive change. This partnership reaffirms our belief in nurturing the changemakers of tomorrow and advancing the larger vision of technology for good."

## SHARE CERTIFICATE LOST

I. Dr.A Vikram son of L. Ananthakrishnan residing at No.8, Dr.Nair Road, T.Nagar, Chennai -600017 number 9841045284 lost the following original share certificates while going to take xerox at Dhandapani street, T. Nagar on 04/01/2025 at about 3.00 pm. The details of the share certificates are as follows  
 I. 500 shares of face value Rs. 10/- each, held in 5 share certificates of 100 shares each bearing certificate Nos. 46660 (dist number 2203347-2203446), 56555 (dist number 2839848-2839947), 146226 (dist number 8489582-8489681), 148227 (dist number 8489682-8489781), 9989082 (dist number 8488782-8488881), in LINDE INDIA LIMITED under FOLIO NO. 2224947 having First holder Malathi Ananthakrishnan second holder A.Vikram.  
 II. 545 shares having face value of Rs. 10/- each, held in 5 share certificates of 100 shares each bearing certificate Nos. 9989830 (dist number 11243855-11243954), 9989831 (dist number 11243955-11244054), 9989832 (dist number 11244055-11244154), 9989833 (dist number 11244155-11244254), 9989834 (dist number 11244255-11244354) and 20 shares in certificate No. 9985411 (dist number 4783086-4783105) and 25 shares in certificate No. 9959743 (dist number 482328-482352) respectively, in LINDE INDIA LIMITED under FOLIO NO. 2224946 having First holder Malathi ananthakrishnan second holder A. Priyham.  
 III. 500 shares having face value Re.1/- each, held in Certificate No. 20857 (dist number 10719613-10720112), in COROMANDEL INTERNATIONAL LIMITED under Folio No: CFL107877 having first holder A. Priyham and second holder L. Ananthakrishnan  
 If anyone finds these share certificates please contact me at the aforementioned residential address.  
**DR.A. VIKRAM**

## SALONA COTSPIN LIMITED

CIN L17111T1994PLC004797  
 Regd. Office : S.F.No. 74/12 & 75/3, Sathy Main Road, Pungampalli Village, Valipalayam Post, Sathy Taluk, Erode District. Pin No. 638 402.

### STANDALONE UN-AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 31<sup>ST</sup> DECEMBER 2024 (Rs. In lakhs)

S. No	PARTICULARS	Quarter Ending	Corresponding Quarter	Previous Year Ended
		31.12.2024	31.12.2023	31.03.2024
		(Unaudited)	(Unaudited)	(Audited)
1	Total Income from Operations	15838.93	20650.58	72251.08
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary Items)	184.14	120.65	840.28
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	184.14	120.65	840.28
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	158.43	144.31	612.74
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)	158.43	144.28	621.97
6	Paid up Equity Share Capital	532.89	532.89	532.89
7	Reserves (excluding Revaluation Reserve)	0.00	0.00	7443.90
8	Securities Premium Account	0.00	0.00	0.00
9	Net Worth	8529.14	7877.56	7976.79
10	Outstanding Debt	26007.39	26638.53	25680.53
11	Outstanding Redeemable Preference Shares		Not Applicable	
12	Debt Equity Ratio	3.05	3.38	3.22
13	Earning Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations)			
	1. Basic	3.01	2.74	11.64
	2. Diluted	3.01	2.74	11.64
14	Capital Redemption Reserve		Not Applicable	
15	Debt Redemption Reserve		Not Applicable	
16	Debt Service Coverage Ratio (as at 31st March 2021)			2.51
17	Interest Service Coverage Ratio	1.63	1.27	1.55

Notes:  
 1. Previous period / Year's figures have been re-grouped / re-casted wherever necessary to make them comparable.  
 2. The above unaudited financial results were reviewed by the Audit committee and approved by the Board of Directors at their meeting held on 12th February 2025.  
 3. The above is an extract of the detailed format of un-audited financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the LODR Regulations. The full format of the Unaudited results are available on the website of the Stock Exchange (www.nseindia.com) and on the Company's website (www.salona.com).

By Order of the Board  
**Sd/-**  
**MANOJ KUMAR JHAJHARIA**  
 JOINT MANAGING DIRECTOR  
 DIN: 00003076  
 Place : Coimbatore  
 Date : 12.02.2025

**FORM No. CAA 2**  
 [Pursuant to Section 230(3) of the Companies Act, 2013 read with Rules 6 and 7 of the Companies (Compromises, Arrangements and Amalgamations) Rules, 2016]  
**BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL CHENNAI BENCH**  
 CA(CAA)/69(CHE)/2024  
 In the matter of the Companies Act, 2013;  
 AND  
 In the matter of Sections 230 to 232 and other applicable provisions of the Companies Act, 2013;  
 AND  
 In the matter of Scheme of Arrangement between  
**Thriveri Earthmovers Private Limited (Demerged Company) and Thriveri Earthmovers and Infra Private Limited (Resulting Company) and their respective Shareholders (Scheme)**  
**Thriveri Earthmovers Private Limited,**  
 A company incorporated under Companies Act, 1956, having its registered office at 22/110, Greenways Road, Fairlands, Salem - 636 016, Tamil Nadu.  
 First Applicant Company / Demerged Company

**NOTICE AND ADVERTISEMENT OF NOTICE OF THE MEETING OF CREDITORS**

NOTICE is hereby given that by an Order dated January 24, 2025 ("Order"), the Chennai Bench of the National Company Law Tribunal ("Tribunal") has directed separate meetings to be held of the Secured Creditors, Secured Debenture-holders and Unsecured Creditors of Thriveri Earthmovers Private Limited (Demerged Company) for the purpose of considering, and if thought fit, approving, with or without modifications, the proposed Scheme of Arrangement of Thriveri Earthmovers Private Limited (Demerged Company) and Thriveri Earthmovers and Infra Private Limited (Resulting Company) and their respective shareholders (Scheme).

In pursuance of the said Order and as directed therein, further notice is hereby given that a meeting of the Secured Creditors, Secured Debenture-holders and Unsecured Creditors of the Demerged Company will be held on **Saturday, March 22, 2025 at 10:00 a.m., 11:00 a.m. and 12:00 noon** respectively, through video conferencing. Copies of the said Scheme, and of the statement under section 230 can be obtained free of charge from the registered office of the company i.e. 22/110, Greenways Road, Fairlands, Salem - 636 016, Tamil Nadu.

The facility of e-voting shall be provided to the persons entitled to attend and vote at the respective meetings. Since the respective meetings are being conducted through video conferencing, the facility for appointment of proxies shall not be available.

The Tribunal has appointed Raymond Albyness F, Advocate, as the chairperson of the aforesaid meetings. The Scheme, if approved at the NCLT convened meetings, will be subject to the subsequent approval of the NCLT.

The results of the meetings will be announced by the Chairman within 3 (three) days from the conclusion of the meetings. The results, along with the Scrutinizer's Reports, shall be displayed on the notice board at the registered office of the Demerged Company after the results are declared.

Dated this 11th day of February 2025

**Raymond Albyness F, Advocate**  
 Chairperson appointed for the NCLT Convened Meeting

**Nungambakkam Branch-1 (DP 0926)**  
 New No.4, Jumbulingam Street, Chennai-600 034  
 Mob: 94454 40926  
 E-mail: cb0926@canarabank.com

**E-AUCTION SALE NOTICE**

E-Auction Sale Notice for Sale of Immovable Properties under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with proviso to Rule 8(6)(9)(i) of the Security Interest (Enforcement) Rules, 2002.

Notice is hereby given to the public in general and in particular to the Borrowers that the below described immovable property mortgaged/charged to the Secured Creditor, the Possession of which has been taken by the Authorised Officer of Chennai Nungambakkam-1 Branch of the Canara Bank, **will be sold on "As is where is", "As is what is", and "Whatever there is" on 27.02.2025 (Time 11.30 a.m. to 12.30 p.m.)** for recovery of ₹ 4,92,33,857.12 (Rupees Four Crore Ninety Two Lakhs Thirty Three Thousand Eight Hundred and Fifty Seven and Twelve Paise Only) due as on 10.02.2025 to the Chennai Nungambakkam-1 Branch of Canara Bank from the Borrower(s) & Guarantor(s) mentioned below.

**Borrower: 1.Ms FORTUNE TRADERS, No.67, AJM Nagar, Melappakkam Village, Mettupalayam Road, Thiruvallur, Chennai - 600 077. 2.Mr.P.Anguraj (Proprietor), No.67, AJM Nagar, Melappakkam Village, Mettupalayam Road, Thiruvallur, Chennai- 600 077. 3.Mrs.Kasthuri (Guarantor/Mortgagor), 38/2, East Mada Street, Thiruvanniyur, Chennai - 600 041**

**DETAILS OF PROPERTY**

All that piece and parcel of land and building bearing Plot No. 140, New Door No. 167/2, Old Door No. 38/2, East Mada Street, Thiruvanniyur, Chennai - 600041, situated at Thiruvanniyur Village, Mylapore - Triplicane Taluk, Chennai District, comprised in Survey No. 193/45. Measuring an extent of 2030.5 sq.ft of land with building, including common passage and the land being bounded on the North by : House of Rajaratnam, South by : Thanappa Kumar's House, East by : Kollyyam Garden, West by : Property and common passage of Loganayaki. Admeasuring East to West on the Northern side: 113 1/2 feet, East to West on the Southern side: 113 1/2 feet, North to South on the Eastern side: 23 feet, North to South on the Western side : 23 feet. Measuring 2030.5 sq.ft of the land and with common passage of 227 sq.ft. out of 454 sq.ft. totally measuring 2257.50sq.ft of land and building and lying within the Registration District of South Chennai and Sub-Registration District of Joint-1, Saidapet. The property is owned by Mrs. Kasturi E.

**RESERVE PRICE: ₹ 1,93,00,000/-; EARNEST MONEY DEPOSIT: ₹ 19,30,000/-**  
**Bid Multiplier: ₹ 1,00,000/-**

The earnest money deposit shall be deposited on or before 26.02.2025 till 4.00 p.m

The property can be inspected, with Prior Appointment with Authorised Officer, from 26.02.2025 between 11.00 a.m. & 4.00 p.m.

EMD amount of 10% of the Reserve Price is to be deposited in E-Wallet of M/s PSB Alliance Private Limited (Baanknet) portal directly or by generating the Challan thereon to deposit the EMD through RTGS/NEFT in the account details as mentioned in the said challan

For detailed terms and conditions of the sale please refer the link "E-Auction" provided in Canara Bank's website (www.canarabank.com) or the service provider M/s.Baanknet (M/s PSB Alliance Pvt. Ltd.) (Contact No: 746612345 / 6354910172 / 929122020 / 899218848 / 816025651) Email: support.baanknet@psballiance.com | support.baanknet@psrcure247.com or may contact Chief Manager, Canara Bank, CHENNAI Nungambakkam-1 Branch (Mob: 94454 40926) or Divisional Manager, Regional Office Chennai South, (Mob: 94983 46053/90252 43215) during office hours on any working day.

**Portal of E-Auction: https://baanknet.com**

Date : 10.02.2025  
 Place: Chennai  
 Authorised Officer  
 Canara Bank

**CG-VAK**  
 SOFTWARE AND EXPORTS LIMITED.  
 AN ISO 9001:2015 & 27001:2013 CERTIFIED COMPANY  
 Regd. Off. 171 Mettupalayam Road, Coimbatore - 641 043  
 Website: www.cgvak.com, e-mail:investorservices@cgvak.com  
 CIN:L30009T21994PLC005568

**Statement of Unaudited Standalone Financial Results for the Quarter and Nine months ended 31.12.2024 (Rs. In Lakhs)**

Particulars	QUARTER ENDED			NINE MONTHS ENDED			YEAR ENDED
	31.12.2024	30.09.2024	31.12.2023	31.12.2024	31.12.2023	31.03.2024	
	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited	
Total income from operations	1,431.78	1,354.93	1,322.51	4,055.57	4,205.40	5,558.03	
Net Profit / (Loss) for the period before tax (before Exceptional and Extraordinary items)	344.24	314.10	231.59	886.70	961.67	1,186.50	
Net Profit / (Loss) for the period before tax (After Exceptional and Extraordinary items)	344.24	314.10	231.59	886.70	961.67	1,186.50	
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary items)	257.95	236.64	179.68	665.53	727.30	884.43	
Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)	241.09	258.45	158.76	680.23	752.62	912.82	
Equity Share Capital	505.02	505.02	505.02	505.02	505.02	505.02	
Earnings Per Share (of 10/- each)							
Basic :	5.11	4.69	3.56	13.18	14.40	17.51	
Diluted:	5.11	4.69	3.56	13.18	14.40	17.51	

**Statement of Unaudited Consolidated Financial Results for the Quarter and Nine months ended 31.12.24 (Rs. In Lakhs)**

Particulars	QUARTER ENDED			NINE MONTHS ENDED			YEAR ENDED
	31.12.2024	30.09.2024	31.12.2023	31.12.2024	31.12.2023	31.03.2024	
	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited	
Total income from operations	2,007.37	1,989.75	1,970.21	5,853.09	6,134.04	8,064.48	
Net Profit / (Loss) for the period before tax (before Exceptional and Extraordinary items)	356.91	318.65	235.45	909.99	986.73	1,241.29	
Net Profit / (Loss) for the period before tax (After Exceptional and Extraordinary items)	356.91	318.65	235.45	909.99	986.73	1,241.29	
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary items)	267.94	240.25	180.67	682.89	744.01	922.93	
Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)	251.08	262.06	159.76	697.59	769.33	951.32	
Equity Share Capital	505.02	505.02	505.02	505.02	505.02	505.02	
"Earnings Per Share (of 10/- each)							
Basic :	5.31	4.76	3.58	13.52	14.73	18.28	
Diluted:	5.31	4.76	3.58	13.52	14.73	18.28	

1) The above is an extract of the detailed format of Quarter and Nine months ended Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015. The full format of the Quarter and Nine months ended Financial Results are available on the website of the Company (www.cgvak.com) and Stock Exchange website (www.bseindia.com).  
 2) Figures for the previous year have been regrouped/rearranged wherever necessary to correspond with current period figures.

For and on behalf of the Board  
**For CGVAK Software And Exports Limited**  
**Sd/-**  
**G Suresh**  
 Managing Director & CEO  
 DIN 00600906  
 Place : Coimbatore  
 Date : 12.02.2025

**Shriram Properties Limited**  
 Corporate Identity Number (CIN): L72200TN2000PLC044560  
 Registered Office: Lakshmi Neela Rite Choice Chamber New No 9, Bazullah Road, T Nagar, Chennai - 600017.  
 Corporate Office: Shriram House, No. 31, T. Chowdiah Road, Sadashiva Nagar, Bengaluru - 560080  
 Tel. Ph.: +91-080-40229999 | Fax +91-80-41236222 | Email ID: cs.spl@shriramproperties.com | Website:www.shriramproperties.com

**UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2024**

The Unaudited Standalone and Consolidated Financial Results of Shriram Properties Limited ("the Company") along with the Limited Review Reports of the Statutory Auditors of the Company for the quarter and nine months ended December 31, 2024 have been reviewed by the Audit Committee and approved by Board of Directors of the Company at their Meeting held on Wednesday, February 12, 2025, in terms of Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

The aforementioned financial results along with the Limited Review Reports of the Statutory Auditors thereon are available on the website of BSE Limited (BSE) (www.bseindia.com), National Stock Exchange of India Limited (NSE) (www.nseindia.com) and on website of the Company at https://www.shriramproperties.com/financials. The same can also be accessed by scanning the QR code as provided below;

For and behalf of the Board of Directors of Shriram Properties Limited  
**Sd/-**  
**Murali M**  
 Chairman & Managing Director  
 DIN: 00030096  
 Place: Bengaluru  
 Date: February 12, 2025

**KUDGI TRANSMISSION LIMITED**

Regd. Office: 4th Floor, Tower B, Commerzone IT Park, Mount Poonamallee Road, Porur Chennai - 600 116.  
T: +91 (44) 4223 8700 | E: kt@energy-sel.com | W: www.kudgitransmission.com CIN : U40106TN2012PLC111122

**UNAUDITED STANDALONE FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2024**

(₹ in Lakhs)

Sr. No.	Particulars	Quarter ended			Nine Month Ended		Year ended
		December 31, 2024 (Unaudited)	September 30, 2024 (Unaudited)	December 31, 2023 (Unaudited)	December 31, 2024 (Unaudited)	December 31, 2023 (Unaudited)	March 31, 2024 (Audited)
1	Total Income from Operations	4,678	4,552	4,769	13,758	14,318	18,858
2	Net Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	2,022	1,868	2,147	5,914	6,456	8,286
3	Net Profit for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	2,022	1,868	2,147	5,914	6,456	8,286
4	Net Profit for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	2,022	1,868	2,147	5,914	6,456	8,286
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	2,023	1,868	2,147	5,914	6,456	8,286
6	Paid up Equity Share Capital	19,260	19,260	19,260	19,260	19,260	19,260
7	Reserves (excluding Revaluation Reserve)	15,444	17,222	51,886	15,444	51,886	21,717
8	Networth	34,704	36,482	71,146	34,704	71,146	40,977
9	Paid-up Debt Capital (including interest accrued thereon)	1,32,942	1,29,976	1,37,599	1,32,942	1,37,599	1,40,696
10	Debt Equity Ratio	3.83 : 1	3.56:1	1.93:1	3.83 : 1	1.93:1	3.43 : 1
11	Earnings Per Share (of face value ₹ 10 each):						
	1. Basic (₹) (* not annualised)	*1.05:1	*0.98:1	*1.11:1	*3.07:1	*3.35:1	4.3 : 1
	2. Diluted (₹) (* not annualised)	*1.05:1	*0.98:1	*1.11:1	*3.07:1	*3.35:1	4.3 : 1
12	Debtenture Redemption Reserve	13,330	13,330	13,330	13,330	13,330	13,330
13	Debt Service Coverage Ratio (refer note f)	NA	NA	NA	NA	NA	1.27 : 1
14	Interest Service Coverage Ratio (refer note f)	1.68 : 1	1.67:1	1.71:1	1.68 : 1	1.71:1	1.68 : 1

\*Debt Equity Ratio = Debt/Equity, Debt Service Coverage Ratio = Earnings before Interest, Depreciation and Tax / (Interest expense + Principal Repayment), Interest Service Coverage Ratio = Earnings before Interest, Depreciation and Tax / Interest Expense."

- Notes:
- (a) The above is an extract of the detailed format of results filed for quarter and nine months ended on December 31, 2024 with BSE Limited (BSE) under Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarter ended financials results are available on the websites of the BSE - www.bseindia.com and the Company - www.kudgitransmission.com.
  - (b) For the items referred in regulation 52 (4) of the SEBI (Listing Obligations and Disclosure Requirement) Regulations, 2015, the pertinent disclosures have been made to BSE and can be accessed on the website www.bseindia.com and on the Company's website - www.kudgitransmission.com.
  - (c) The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on February 13, 2025.
  - (d) There were no exceptional items.
  - (e) In terms of clause 52(7A) of the listing agreement, we hereby confirm that there is no material deviation in the use of proceeds of debt securities from the objects specified in the offer document.
  - (f) "Debt servicing is only in the month of April in each financial year, hence, debt service coverage ratio for the quarter ended December 31, 2024, September 30, 2024, December 31, 2023 are not considered and accordingly have been computed only for year ended. Debt servicing for the financial year 2024-25 had been made in the month of April 2024. The Interest Service Coverage ratio are based on the result for the period ended December 31, 2023, March 31, 2024, September 30, 2024 and December 31, 2024. The aggregate of accumulated cash and cash equivalents and investments as on December 31, 2023, March 31, 2024, September 30, 2024 and December 31, 2024 is ₹ 56,233 Lakhs, ₹ 62,658 Lakhs, ₹ 41,410 Lakhs and ₹ 43,209 Lakhs respectively. (including bank deposits having original maturity more than 3 months)"
  - (g) The Company's Non-Convertible Debentures have been rated AAA (Stable) by both ICRA Limited and CRISIL.
  - (h) On 10th April 2024, L&T IDPL (erstwhile holding company) has completed the sale of its entire equity stake to IYP II and its Affiliate(s). Consequently KTL ceases to be subsidiary company of L&T IDPL w.e.f. 11th April 2024 and becomes a subsidiary of IYP II.
  - (i) During the quarter, the Company has distributed dividend of ₹ 3800 Lakhs (₹ 1.97 per equity share) to equity share holders as per the resolution passed in the meeting of board of director dated November 13, 2024.
  - (j) Previous year, the Company had issued 32,00,00,000 Optionally Convertible Redeemable Preference Shares (OCRPS) of ₹ 10 each by capitalisation of retained earnings by way of bonus issue to EPIC Concesiones 3 Private Ltd (Formerly EPIC Concesiones 3 Ltd (Formerly L&T Infrastructure Development Projects Limited)) as per the resolution passed in the meeting of board of director dated March 28, 2024.
  - (k) Previous periods / year's figures are reclassified, wherever necessary to conform to the classification of current period.

For and on behalf of the Board  
Kudgi Transmission Limited  
Sd/-  
Ojes Madappattu  
Whole-time Director  
DIN: 10813704

Place: Tumakuru  
Date: February 13, 2025



**TOLINS TYRES LIMITED**

(formerly known as Tolins Tyres Private Limited)

CIN: L25119KL2003PLC016289

Registered office Address: No. 1/47, M C Road, Kalady, Ernakulam, Aluva, Kerala, India, 683574  
Phone: +91 484 246 22 22; Email: info@tolins.com; Website: www.tolinstyres.com

**UN-AUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2024**

The Board of Directors of the Company at their meeting held on February 11, 2025, has approved the un-audited standalone and consolidated financial results of the Company for the quarter and nine months ended 31st December 2024.

The full financial results along with the Limited Review Report of the Statutory Auditors thereon are available on the Company's website at <https://www.tolinstyres.com/> and can also be accessed by scanning the Quick Response ('QR') Code.



For and on behalf of the Board of Directors  
Sd/-  
Dr.Kalamparambil Varkey Tolin  
Chairman & Managing Director  
DIN : 00381218

Place : Ernakulam  
Date : 12.02.2025

Scaling  
New Highs!



**EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2024**

All figures in Crores

S.No.	Particulars	Standalone				Consolidated			
		Quarter ended		Nine months ended		Quarter ended		Nine months ended	
		31.12.2024	30.09.2024	31.12.2023	31.12.2024	31.12.2024	30.09.2024	31.12.2023	31.12.2024
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited
1.	Total income from operations (including excise duties)	884.41	876.60	879.53	2,648.52	885.19	876.95	879.53	2,649.94
2.	Earing before Interest, Taxes, Depreciation and amortization (EBITDA)	32.85	32.26	43.08	115.24	32.54	31.99	42.69	113.60
3.	Net Profit/(Loss) for the period before tax	1.47	2.36	19.53	26.19	1.16	2.09	19.12	24.54
4.	Net Profit/(Loss) for the period after tax	0.72	1.56	44.54	18.67	0.41	1.28	44.13	17.02
5.	Total Comprehensive Income for the period [ Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	0.78	1.62	44.52	18.87	0.48	1.35	44.11	17.22
6.	Equity share capital (Face Value of Rs.10/- per share) (In Crs.)	28.82	28.82	28.80	28.82	28.82	28.82	28.80	28.82
7.	Earning per share (EPS) of Rs 10/- each (INR per share)								
	a) Basic	0.25	0.54	15.41	6.48	0.14	0.45	15.41	5.91
	b) Diluted	0.25	0.54	15.35	6.48	0.14	0.45	15.35	5.91

Note : The company has adopted Indian Accounting Standard ("Ind AS") from 1st April, 2017 and accordingly these financial results have been prepared in accordance with recognition and measurement principles laid down in the Ind AS 34 " Interim Financial Reporting", prescribed under section 133 of the Companies Act, 2013 read with relevant rules issued thereunder and the other accounting principles generally accepted in India.  
2. The above is an extract of the detailed format of Financial Results for the quarter and nine months ended December 31, 2024 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the said Financial Results are available on the Stock Exchanges websites (www.nseindia.com and www.bseindia.com) and on the company's website (www.globusspirits.com).

For and on behalf of the Board of Directors of  
Globus Spirits Limited  
Shekhar Swarup  
Joint Managing Director

Place: New Delhi  
Date: February 12, 2025



Regd. Office:-  
F-0, Ground Floor, The Mira Corporate Suites, Plot No.1&2,  
Ishwar Nagar, Mathura Road, New Delhi-110065  
Ph:011-66424600, Fax:011-66424629,  
E-mail:corporateoffice@globusgroup.in, Web:www.globusspirits.com



**SHIRAM PROPERTIES LIMITED**

Corporate Identity Number (CIN): L72200TN2000PLC044560

Registered Office: Lakshmi Neela Rite Choice Chamber New No 9, Bazullah Road, T Nagar, Chennai – 600017.

Corporate Office: Shiram House, No. 31, T. Chowdaiah Road, Sadashiva Nagar, Bengaluru – 560080

Tel. Ph.: +91-080-40229999 | Fax +91-80-41236222 | Email ID: cs.spl@shiramproperties.com | Website:www.shiramproperties.com

**UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2024**

The Unaudited Standalone and Consolidated Financial Results of Shiram Properties Limited ("the Company") along with the Limited Review Reports of the Statutory Auditors of the Company for the quarter and nine months ended December 31, 2024 have been reviewed by the Audit Committee and approved by Board of Directors of the Company at their Meeting held on Wednesday, February 12, 2025, in terms of Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

The aforementioned financial results along with the Limited Review Reports of the Statutory Auditors thereon are available on the website of BSE Limited (BSE) (www.bseindia.com), National Stock Exchange of India Limited (NSE) (www.nseindia.com) and on website of the Company at <https://www.shiramproperties.com/financials>. The same can also be accessed by scanning the QR code as provided below;



For and behalf of the Board of Directors of Shiram Properties Limited  
Sd/-  
Murali M  
Chairman & Managing Director  
DIN: 00030096

Place: Bengaluru  
Date: February 12, 2025

**MULTIBASE INDIA LIMITED**

Regd. Off & Factory Site: 74/5-6, Daman Industrial Estate, Kadaiya Village,  
• Phone: (0260) 6614400 • Fax : (0260) 2221578; • Website: www.multibaseindia.com  
• E-mail: compliance.officer@multibaseindia.com • CIN: L01122DD1991PLC002959

**STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2024**

(₹ in lakhs)

Sr. No.	Particular	Quarter ended December 31, 2024 (Unaudited)	Quarter ended September 30, 2024 (Unaudited)	Quarter ended December 31, 2023 (Unaudited)	Nine months ended December 31, 2024 (Unaudited)	Nine months ended December 31, 2023 (Unaudited)	Year ended March 31, 2024 (Audited)
1	Total Income from Operations	1,714.78	1,841.96	1,574.16	5,479.61	5,008.60	6,473.67
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items#)	321.33	575.70	377.43	1,422.93	971.09	1,499.44
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items#)	321.33	575.70	377.43	1,422.93	971.09	1,499.44
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items#)	237.62	428.80	275.97	1,058.69	720.72	1,115.22
5	Total Comprehensive Income (Comprising Profit/ (Loss) after tax and Other Comprehensive Income after tax)	237.62	428.80	275.46	1,058.69	719.20	1,114.94
6	Equity Share Capital (Face value of share : ₹10/-)	1,262.00	1,262.00	1,262.00	1,262.00	1,262.00	1,262.00
7	Other Equity						
8	Earnings per equity share in ₹						
	(i) Basic:	1.88	3.40	2.19	8.39	5.71	8.84
	(ii) Diluted:	1.88	3.40	2.19	8.39	5.71	8.84

Notes:  
1. The above is an extract of the detailed format of UnAudited Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015. The full format of the financial results for the quarter and nine months ended December 31, 2024 are available on the Stock Exchange Website ([www.bseindia.com](http://www.bseindia.com)) and on Company's website ([www.multibaseindia.com](http://www.multibaseindia.com))

On behalf of Board  
Sd/-  
Pankaj Holani  
(Managing Director)  
(DIN 10843892)

Place: Mumbai  
Date: February 13, 2025

**AROHAH FINANCIAL SERVICES LIMITED**

Registered Office: PTI Building, 4th Floor,  
DP 9, Salt Lake, Sector-V, Kolkata- 700091, West Bengal, India  
T: +91 33 4015 6000 | CIN: U74140WB1991PLC053189  
E-mail: compliance@arohan.in | website: www.arohan.in



**Financial Results for the quarter ended 31 December 2024**

[Regulation 52(8) read with Regulation 52 (4) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015]  
(All amounts in lakhs of INR, unless otherwise stated)

Sl. No.	Particulars	Quarter ended 31 December 2024 (Unaudited)	Quarter ended 31 December 2023 (Unaudited)	Year ended 31 March 2024 (Audited)
1.	Total Income from Operations	40,076.26	41,428.32	1,59,117.13
2.	Net Profit / (Loss) for the period / year (before Tax, Exceptional and / or Extraordinary items)	498.32	11,770.40	41,243.30
3.	Net Profit / (Loss) for the period / year before tax (after Exceptional and / or Extraordinary items)	498.32	11,770.40	41,243.30
4.	Net Profit / (Loss) for the period / year after tax (after Exceptional and / or Extraordinary items)	349.53	8,075.92	31,382.17
5.	Total Comprehensive Income for the period / year [Comprising Profit / (Loss) for the period / year (after tax) and Other Comprehensive Income (after tax)]	198.40	7,997.35	31,012.02
6.	Paid Up Equity Share Capital	15,891.23	18,240.76	15,741.23
7.	Reserves (excluding Revaluation Reserve)	68,691.80	45,125.85	55,507.68
8.	Securities Premium Account	1,22,302.03	1,17,733.79	1,20,226.78
9.	Net Worth	2,06,885.06	1,81,100.40	1,91,475.69
10.	Paid Up Debt Capital / Outstanding Debt	4,93,690.99	5,36,609.05	6,01,584.26
11.	Outstanding Redeemable Preference Shares	Nil	Nil	Nil
12.	Debt Equity Ratio	2.39	2.96	3.14
13.	Earnings Per Share (of INR 10/- each) (for continuing and discontinued operations)			
	1. Basic : (in INR)	0.23	6.91	26.62
	2. Diluted : (in INR)	0.23	5.50	26.57

Note:

- (a) The above is an extract of the detailed format of the quarterly financial results filed with BSE Ltd. under Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI (LODR) Regulations, 2015). The full format of the quarterly financial results is available on the websites of BSE Ltd. (www.bseindia.com) and the Company (www.arohan.in)
- (b) For the other line items referred in Regulation 52 (4) of the SEBI (LODR) Regulations 2015, pertinent disclosures have been made to BSE Ltd. and can be accessed on the URL (www.bseindia.com) and the Company's website (www.arohan.in)

For and on behalf of the Board of Directors  
Arohan Financial Services Limited  
Sd/-  
Manoj Kumar Nambiar  
Managing Director  
DIN : 03172919

Place : Kolkata  
Date : February 12, 2025